



# Makkal Needhi Maiam

PR/20180915/03/E

15<sup>th</sup> September 2018  
Chennai

## Press Information:

Following on from Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan's Erode and Kanyakumari district tours, the next '**Makkal Udanaana Payanam – Tiruppur**' is scheduled to be held on 20<sup>th</sup> September 2018. The primary purpose of this tour is to interact with the party members and general public belonging to the Pollachi, Tiruppur areas and to understand their difficulties, demands and needs.

'To reinstate the lost ethos of Thamizh Nadu Politics which revolved around the welfare of the common public at its core' is the primary ideology of the party. To mould the party functionaries and district in-charges, and thereby instill these values in each and every party member, a **Workshop for district in-charges** is scheduled to be held for the district in-charges on the 18<sup>th</sup> and 19<sup>th</sup> September 2018 at Coimbatore.

Please find below the details of the events planned for 18<sup>th</sup>, 19<sup>th</sup> and 20<sup>th</sup> September 2018:

S. No	18 <sup>th</sup> September 2018
1	Makkal Needhi Maiam Workshop for District In-charge, Coimbatore.

S. No	19 <sup>th</sup> September 2018
1	Makkal Needhi Maiam Workshop for District In-charges, Coimbatore.
2	CII Event - Sri Krishna College of Arts & Science, Coimbatore.
3	" <b>Makkaludanaana Payanam</b> " Thiruvalluvar Thidal, Pollachi
4	Lions Club Event - Minnal Mahal, Pollachi.

S. No	20 <sup>th</sup> September 2018
1	" <b>Makkaludanaana Payanam</b> " Ponnivadi, Dharapuram, Kangeyam, Palladam and the following locations in Tiruppur town: Chinnandipalayam, Veerapandi pirivu/ CTC Depot, New Bus Stand, SAP Theatre, near Poppy's Hotel.



# மக்கள் நீதி மய்யம்

PR/20180915/03/T

15 செப்டம்பர் 2018  
சென்னை

## பத்திரிக்கை செய்தி:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 'மக்களுடனான பயணம் - திருப்பூர்' வரும் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழக மக்களின் ஒருமித்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், தன் கட்சி உறுப்பினர்களுடனும், பொது மக்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் இன்னல்கள், தேவைகள் குறித்து அறிந்து, தொடர்ந்து அவர்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்புவதற்காகவே இப்பயணம்.

'இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுத்து, மக்கள் நலனை முன்னெடுப்பதை' தன் அடிப்படை கொள்கையாகக் கொண்டது மக்கள் நீதி மய்யம். இக்கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துச்சென்று பரப்புரை செய்வதற்கு பயிற்சி அளிக்கும் விதமாக "மாவட்டப் பொறுப்பாளர்களின் பயிலரங்கம்" வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

சுற்றுப்பயண விவரங்கள் மற்றும் பயிலரங்க விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது:

S. No	18 செப்டம்பர் 2018	கலந்து கொள்வோர் விவரங்கள்
1	மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம்	மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகக் குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள். (குறிப்பு: மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.)



## மக்கள் நீதி மய்யம்

S. No	19 செப்டம்பர் 2018	கலந்து கொள்வோர் விவரங்கள்
1	மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம்	மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகக் குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள். (குறிப்பு: மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.)
2	சி.ஐ.ஐ நிகழ்ச்சி - ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, கோயம்புத்தூர்	மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன்
3	“மக்களுடனான பயணம்” திருவள்ளூர் திடல், பொள்ளாச்சி	மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகக் குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள்.
4	அரிமா சங்கம் நிகழ்ச்சி - மின்னல் மகால், பொள்ளாச்சி	மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன்

S. No	20 செப்டம்பர் 2018	கலந்து கொள்வோர் விவரங்கள்
1	“மக்களுடனான பயணம்” பொன்னிவாடி, தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திருப்பூர் நகரில் சின்னாண்டிபாளையம், வீரபாண்டி பிரிவு/ சி.டி.சி டிப்போ, புது பேருந்து நிறுத்தம், SAP திரையரங்கம், பாப்பீஸ் ஹோட்டல் அருகில் ஆகிய இடங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார்.	மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகக் குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள்.